

NOOR
International

L'histoire


DE MOÏSE

QUE LA PAIX
SOIT SUR LUI

dans le Saint Coran

قصة موسى عليه السلام في القرآن الكريم





بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

• IN THE •
NAME OF
ALLAH

وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ
وَأَتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ
أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُكُمْ اسْتَكْبَرْتُمْ
فَفَرِّقَا كَذَّبْتُمْ وَفَرِّقَا تَقْتُلُونَ ﴿٨٧﴾

البقرة ٨٧

Nous avons donné à Moïse le Livre et Nous avons fait se succéder après lui les Messagers. Nous avons donné à Jésus, fils de Marie, les preuves évidentes et Nous l'avons appuyé par le Saint-Esprit. Est-il donc possible qu'à chaque fois qu'un messager vous apportait une vérité contraire à vos passions, vous vous élevez contre lui avec superbe et arrogance ? Vous traitiez certains de menteurs et vous mettiez à mort les autres »

Al Baqarah, La Vache, 87

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفَتْ
عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا
رَادُّوهُ إِلَيْكَ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ ﴿٧﴾

القصص ٧

Nous inspirâmes à la mère de Moïse : «
Allaite-le. Et si tu crains pour lui, jette-le dans
le fleuve. N'aie pas peur et ne sois pas triste, car
Nous allons te le rendre. Et Nous ferons de lui
un Messenger. »

Al Qaçaç, Le Récit, 7

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنِي لِي وَلَكَ
لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ
وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿٩﴾

القصص ٩

La femme de Pharaon dit : « Ce sera la joie de mes yeux et des tiens. Ne le tuez pas. Il nous sera peut-être utile, ou alors nous le prendrons comme fils! » Et ils ne pouvaient (encore) rien sentir. »

Al Qaçaç, Le Récit, 9

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





فَرَدَدْنَاهُ إِلَىٰ أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ
وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ
أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿١٣﴾

القصص ١٣

«Nous le rendîmes alors à sa mère pour qu'elle retrouve la joie, ne s'afflige point et se rende compte que la promesse d'Allah est vérité. La plupart d'entre eux, cependant, ne le savent pas.»

(Al Qaçaç, Le Récit, 13)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينٍ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا
رَجُلَيْنِ يَخْتَلِمَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ
فَأَسْتَغَاثَهُ الَّذِي مِنْ شِيعَتِهِ عَلَى الَّذِي مِنْ عَدُوِّهِ فَوَكَزَهُ
مُوسَى فَقَضَى عَلَيْهِ قَالَ هَذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ إِنَّهُ عَدُوٌّ
مُّضِلٌّ مُّبِينٌ ﴿١٥﴾

القصص ١٥

Il entra un jour dans la ville, à l'insu des ses habitants, et y surprit deux hommes qui se battaient. L'un était de sa communauté, et l'autre du clan ennemi. Celui qui était de sa communauté l'appela à son secours contre son ennemi. Moïse donna à ce dernier un coup de poing et le tua. « C'est certainement une œuvre de Satan, dit-il, c'est un ennemi qui égare (les hommes) d'une façon évidente. »

Al Qaçaç, Le Récit, 15

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ
 الرَّحِيمُ ﴿١٦﴾ قَالَ رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِلْمُجْرِمِينَ
 ﴿١٧﴾ فَأَصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِي اُسْتَنْصَرَهُ بِالْأَمْسِ
 يَسْتَصْرِخُهُ قَالَ لَهُ مُوسَى إِنَّكَ لَغَوِيٌّ مُبِينٌ

القصص ١٦ - ١٨

Il ajouta : « Seigneur, je me suis lésé moi-même, veuille me pardonner. » Et Il lui pardonna. Car Il est l'Absoluteur, le Tout Miséricordieux. Il dit encore : « Seigneur ! Par les grâces dont Tu m'as comblé, jamais je ne serai l'allié des criminels. » Le lendemain, au petit jour, il était dans la ville, apeuré et regardant autour de lui, lorsque celui qui, la veille, l'avait appelé à son secours demanda son aide à grands cris. Moïse lui dit alors : « Tu es un égaré manifeste ! »

Al Qaçaç, Le Récit, 16

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا قَالَ يَا مُوسَى
أَتُرِيدُ أَنْ تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْأَمْسِ ۗ إِنَّ تُرِيدُ إِلَّا
أَنْ تَكُونَ جَبَّارًا فِي الْأَرْضِ وَمَا تُرِيدُ أَنْ تَكُونَ مِنَ
الْمُصْلِحِينَ ﴿١٩﴾

القصص ١٩

Lorsqu'il voulut s'attaquer à leur ennemi commun, il lui fut dit [1] : « Ô Moïse, veux-tu donc me tuer comme tu as déjà tué un homme hier ? Tu ne veux être, décidément, qu'un tyran sur terre, et tu ne souhaites manifestement pas être parmi les hommes de bien. »

(Al Qaçaç, Le Récit, 19)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَجَاءَ رَجُلٌ مِّنْ أَقْصَا الْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ
يَمُوسَىٰ إِنَّ الْمَلَائِئَةَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ
فَأَخْرُجْ إِنِّي لَمِنَ النَّاصِحِينَ ﴿٢٠﴾

القصص ٢٠

{And a man came from the farthest end of the city, running. He said, "O Moses, indeed the eminent ones are conferring over you [intending] to kill you, so leave [the city]; indeed, I am to you of the sincere advisors.}

(Al Qaçaç, 20)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُونَ
 وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ ۖ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا
 نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ ۖ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ ﴿٢٣﴾ فَسَقَى لَهُمَا ثُمَّ
 تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ﴿٢٤﴾

القصص ٢٣-٢٤

Nous ne pouvons faire boire (nos bêtes) que lorsque les bergers seront partis, répondirent-elles ; car notre père est un homme très âgé. » Il abreuva donc (les bêtes) à leur place, puis alla se mettre à l'ombre en disant : « Seigneur, j'ai grandement besoin de ce que Tu daigneras m'envoyer comme bien »

Al Qaçaç, Le Récit, 23--24)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى ﴿٩﴾ إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي
 آنَسْتُ نَارًا لَّعَلِّي آتِيكُم مِّنْهَا بِقَبَسٍ أَوْ أَجْدٌ عَلَى النَّارِ هُدًى ﴿١٠﴾
 فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَمْوَسَى ﴿١١﴾ إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ
 بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى ﴿١٢﴾ وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى ﴿١٣﴾ إِنِّي
 أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي ﴿١٤﴾

طه ٩-١٤

Attendez ici, j'aperçois un feu au loin. Je pourrais
 peut-être vous en apporter un tison, ou trouver là
 (quelqu'un qui pourrait) nous guider. Arrivé au
 feu, il fut appelé : « Ô Moïse, C'est Moi, ton
 Seigneur. Ôte donc tes sandales car tu es dans la
 vallée sacrée de Tuwâ. C'est Moi Qui t'ai choisi.
 Écoute donc bien ce qui va être révélé. Certes, Je
 suis Allah. Point d'autre divinité que Moi. Adore-
 Moi donc, accomplis la Çalât pour Me rappeler à
 ton souvenir. »

(Tâ Hâ, 9-14)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قَالَ فَمَنْ رَبُّكُمْ يَا مُوسَى ﴿٤٩﴾ قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ وَتَمَّ
 هَدَى ﴿٥٠﴾ قَالَ فَمَا بَالُ الْقُرُونِ الْأُولَى ﴿٥١﴾ قَالَ عَلَّمَهَا عِنْدَ رَبِّي فِي كِتَابٍ لَا
 يَضِلُّ رَبِّي وَلَا يَنْسَى ﴿٥٢﴾ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ
 فِيهَا سُبُلًا وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتَّى ﴿٥٣﴾
 كُلُوا وَارْعَوْا أَنْعَامَكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِأُولِي النُّهَى ﴿٥٤﴾

طه ٤٩-٥٤

« La connaissance de ce qui les concerne est du ressort de mon Seigneur (consignée) dans un Livre. Mon Seigneur ne saurait, ni Se tromper ni oublier. C'est Lui Qui vous a fait de la terre un berceau, y a tracé pour vous des chemins, a fait pleuvoir de l'eau du ciel par laquelle Nous faisons pousser des plantes en couples et de toutes les variétés. Mangez-en donc et laissez paître votre bétail. Il y a certainement là des Signes pour les esprits sagaces. ».

(Tâ Hâ, 9-14)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قَالُوا يَمُوسَىٰ إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ
 ﴿٦٥﴾ قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ
 أَنَّهَا تَسْعَىٰ ﴿٦٦﴾ فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُوسَىٰ ﴿٦٧﴾ قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ
 الْأَعْلَىٰ ﴿٦٨﴾ وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدٌ سَاحِرٌ
 وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ ﴿٦٩﴾ فَأَلْقَى السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا
 بِرَبِّ هَارُونَ وَمُوسَىٰ ﴿٧٠﴾

طه ٦٥ - ٧٠

They said, "O Moses, either you throw or we will be the first to throw." He said, "Rather, you throw." And suddenly their ropes and staffs seemed to him from their magic that they were moving [like snakes]. And he sensed within himself apprehension, did Moses. We [i.e., Allah] said, "Fear not. Indeed, it is you who are superior. And throw what is in your right hand; it will swallow up what they have crafted. What they have crafted is but the trick of a magician, and the magician will not succeed wherever he is." So the magicians fell down in prostration.[1] They said, "We have believed in the Lord of Aaron and Moses."

Ta Ha (70-65)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



MOUSA

in the Holy Qur'an

PEACE BE
UPON HIM

قصة موسى عليه السلام في القرآن الكريم

وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِّنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ أَتَقْتُلُونَ
رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ
وَإِن يَكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهُ وَإِن يَكُ صَادِقًا يُصِيبْكُمْ بَعْضُ
الَّذِي يَعِدُكُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ مُسْرِفٌ كَذَابٌ ﴿٢٨﴾

غافر: ٢٨

« Un homme de la famille de Pharaon, qui était croyant mais taisait sa foi, fit observer alors : « Tueriez-vous un homme qui dit : “Mon Seigneur est Allah” et qui vous apporte, de votre Seigneur, les preuves évidentes ? S’il a menti, ce sera à ses dépens, et s’il a dit vrai, vous atteindra alors un peu de ce qu’il vous promet. » Allah, certes, ne guide point tout transgresseur et menteur.

(Ghâfir , Celui Qui Pardonne, 28)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



فَلَمَّا تَرَآءَا الْجُمُعَانَ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرِكُونَ ﴿٦١﴾ قَالَ
 كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ ﴿٦٢﴾ فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَضْرِبْ
 بِعَصَاكَ الْبَحْرَ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ ﴿٦٣﴾
 وَأَزْلَفْنَا ثَمَّ الْأَخْرِينَ ﴿٦٤﴾ وَأَنْجَيْنَا مُوسَىٰ وَمَنْ مَعَهُ وَأَجْمَعِينَ ﴿٦٥﴾

الشعراء ٦١-٦٥

Lorsque les deux groupes furent en vue, l'un de l'autre, les compagnons de Moïse dirent : Nous serons bientôt rejoints. « Certes non, dit (Moïse), car mon Seigneur est avec moi, Qui me guide. » Nous révélâmes à Moïse : « Frappe la mer de ton bâton. » Et la mer se fendit en deux, formant de part et d'autre comme deux gigantesques pans de montagnes. Nous laissâmes s'en approcher les autres, et sauvâmes Moïse et tous ceux qui étaient avec lui

Ach-Chuârâ' , Les Poètes 61- 65

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



MOUSA

in the Holy Qur'an

PEACE BE
UPON HIM

قصة موسى عليه السلام في القرآن الكريم

فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَا ءَاتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِمَّا
لَدُنَّا عِلْمًا ﴿٦٥﴾ قَالَ لَهُ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰ أَنْ تُعَلِّمَنِي مِمَّا
عُلِّمْتَ رُشْدًا ﴿٦٦﴾ قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ﴿٦٧﴾ وَكَيْفَ
تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِ ۗ خُبْرًا ﴿٦٨﴾ قَالَ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ
صَابِرًا وَلَا أَعْصِي لَكَ أَمْرًا ﴿٦٩﴾

الكهف ٦٥ - ٦٩

Ils trouvèrent alors l'un de Nos serviteurs que Nous avons touché de Notre grâce et que Nous avons initié à une science de Notre part. Moïse lui demanda : « Ne pourrais-je te suivre afin que tu m'enseignes de cette science de la droiture que tu as reçue ? » « Tu ne pourrais avoir assez de patience en ma compagnie », répondit-il. « Comment saurais-tu supporter patiemment les choses que tu n'as pas cernées par la connaissance ? » « S'il plaît à Allah, tu me trouveras, répondit-il, plein de patience et je ne désobéirai point à tes ordres. »

Al Kahf, La Caverne, 65- 69

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّىٰ
نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّيْقَةُ
وَأَنْتُمْ تَنْظُرُونَ ﴿٥٥﴾

البقرة ٥٥

« Et lorsque vous avez dit : « Ô Moïse ! Nous ne te croirons pas avant d'avoir vu Allah d'une façon évidente. » Alors, la foudre vous a saisis pendant que

vous regardiez » (Al Baqarah, La Vache, 55).

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



The story of

MOUSA

in the Holy Qur'an

PEACE BE
UPON HIM

قصة موسى عليه السلام في القرآن الكريم

NOOR
International

قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَجِرْهُ إِنَّ خَيْرَ
مَنْ اسْتَجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ ﴿٢٦﴾

القصص ٢٦

« Père, prends-le à ton service, dit l'une des
deux femmes, car il n'est pas meilleur homme à
engager que celui qui est fort et honnête »

(Al Qaçaç, 26)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



قُولُوا ءَامَنَّا بِاللّٰهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَيْنَا مِن قَبْلِهِ
وَأَسْمِعِيلَ وَإِسْحٰقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ
وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ
مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ ﴿١٣٦﴾

البقرة ١٣٦

« Dites : « Nous avons cru en Allah et en ce qui nous fut révélé et révélé à Abraham, Ismaël, Isaac, Jacob et les Tribus ; en ce qui fut donné à Moïse et à Jésus, et ce qui fut donné aux Prophètes de la part de leur Seigneur. Nous ne faisons entre eux aucune distinction. Et à Lui nous sommes Soumis.»

Al Baqarah, La Vache, 136

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ
أَنْ تَذْبَحُوا بَقْرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ
أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ ﴿٦٧﴾

البقرة ٦٧

« Et lorsque Moïse eut dit à son peuple : « Allah vous ordonne d'égorger une vache. » Ils répondirent : « Nous tournerais-tu en dérision ? » - «Allah, répondit-il, me préserve d'être du nombre des ignorants »

(Al Baqarah, La Vache, 67)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



أَذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ﴿٤٣﴾ فَقُولَا لَهُ
قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ ﴿٤٤﴾

طه ٤٣-٤٤

« Allez tous deux vers Pharaon car il a transgressé. Tenez-lui des propos conciliants peut-être qu'il se rappellera et (Me) craindra »

(Ta Ha 43-44)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





قَالَ رَبَّنَا إِنَّنا نَخَافُ أَنْ يَفْرُطَ عَلَيْنَا أَوْ
أَنْ يَطْغَى ﴿٤٥﴾ قَالَ لَا تَخَافَا إِنِّي مَعَكُمَا
أَسْمَعُ وَأَرَى ﴿٤٦﴾

طه ٤٥-٤٦

«Seigneur ! Nous craignons qu'il ne s'en prenne à nous ou qu'il ne soit transgressif », dirent-ils.
« Ne craignez rien, dit le Seigneur Je suis avec vous, J'Entends et Je Vois. »

(Ta Ha, 45-46)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR



MOUSA

in the Holy Qur'an

PEACE BE
UPON HIM

قصة موسى عليه السلام في القرآن الكريم

إِنَّا أَنْزَلْنَا التَّوْرَةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا
لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِنْ كِتَابِ اللَّهِ وَكَانُوا
عَلَيْهِ شُهَدَاءَ فَلَا تَخْشَوُا النَّاسَ وَأَخْشَوْنَ وَلَا تَشْتَرُوا بِعَآيَتِي ثَمَنًا
قَلِيلًا وَمَنْ لَمْ يَحْكَمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ ﴿٤٤﴾

المائدة ٤٤

« Nous avons fait descendre (en révélation) la Torah où se trouvent une orientation juste (hudâ) et une lumière, et par laquelle les Prophètes Soumis (à la volonté d'Allah), les connaisseurs des choses divines et les docteurs de la loi jugent pour ceux qui se sont judaïsés. Car leur fut confiée la garde du Livre d'Allah et ils en sont les témoins Ne craignez donc pas les hommes et craignez-Moi. Et n'échangez pas Mes Signes contre peu. Ceux qui ne jugent pas d'après ce qu'Allah a fait descendre (en révélation), ceux-là sont les mécréants »

(Al Maidah, La Table Servie, 44)

ICÔNES D'INTERACTION - CLIQUEZ SUR





NOOR
International

L'histoire

DE MOÏSE

QUE LA PAIX
SOIT SUR LUI

dans le Saint Coran

قصة موسى عليه السلام في القرآن الكريم

thanks,

